

## FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை  
(Under Section 154 Cr.P.C.)  
(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE  
INTEGRATED INVESTIGATION FORM-I

8075224

C

81AC/2021

1. District : Salem PS: V + AC Year: 2021 FIR No.: 81AC/2021 Date: 29-04-2021  
மாவட்டம் Salem காவல்நிலையம் V + AC ஆண்டு 2021 மு.த.அ. எண் 81AC/2021 நாள் 29-04-2021
2. (i) Act சட்டம்: The Prevention of Corruption Sections பிரிவுகள்: 13 (2)  
(ii) Act சட்டம்: Act 1988 as amended by Sections பிரிவுகள்: 13 (1) (b)  
(iii) Act சட்டம்: the Prevention of Corruption (Amendment) Act 2018 Sections பிரிவுகள்: 12  
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :
3. (a) Occurrence of Offence Day : Date from : 01-04-2013 Date to : 31-12-2018  
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் நாள் வரை  
Time Period : Time from : Time to :  
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை  
(b) Information Received at PS. Date : 24-04-2021 Time : 16.00 Hrs.  
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்  
(c) General Diary Reference : Entry No(s) 29-04-2021 Time : 11.00 Hrs.  
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் நேரம்
4. Type of Information : Written/ Oral  
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக See Matru
5. Place of Occurrence (a) Direction and Distance from PS:  
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்  
Beat Number : (b) Address : Salem District  
முறைக் காவல் எண் முகவரி
- (c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :  
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்
6. Complainant /Informant (a) Name : N. Narendran (b) Father's/ Husband's Name : S. Nagarajan  
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்  
(c) Date / Year of Birth : (d) Nationality : (e) Passport No. :  
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் Indian வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்  
Date of Issue : Place of Issue :  
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்  
(f) Occupation : Inspector of (g) Address : Vigilance and Anti-Corruption,  
தொழில் Police முகவரி KumaraSarnyapatty, Salem - 7
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)  
தெரிந்த / ஐயப்பாட்குற்றிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்  
(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்)
- A-1. Mr. A. Asohan, Sr. Artisan, City Engineer, Salem City Municipal Corporation, Salem  
A-2. Mrs. A. Parivathini w/o A. Asohan (AI)  
A-3. Mrs. R. Bakkiyam M/o A. Asohan (AI)
8. Reasons for delay in reporting by the complainant / Informant:  
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

Due to preliminary Enquiry Conducted.

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)  
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

10. Total value of properties stolen / involved :  
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு

11. Inquest Report / Un-natural death Case No. if any:  
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு என் ஏதேனும் இருந்தால்

12. FIR Contents (Attach separate sheet, if required) :  
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

Separate Sheet herewith enclosed.

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed T. P. Anbalagan Rank Ins. 01 Police to take up the Investigation / Refused Investigation / transferred to PS V. J. A. C. Salem on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் ..... பதவி ..... நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு ..... காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant  
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station  
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:  
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

29.04.2021  
12:00 PM.

Name: பெயர் N. Narendran  
Rank: நிலை ..... No. எண் .....  
Inspector of Police,  
V. J. A. C., Salem

ATTACHMENT TO COLUMN NO. 12 OF THE FIRST INFORMATION REPORT  
IN VIGILANCE AND ANTI-CORRUPTION. SALEM DETACHMENT CRIME NO. 08/AC/2021

The information of accumulation of assets disproportionately by the marginally noted accused A1 Tr.A.Asohan in his name and in the name of his wife A2 Tmt.A.Parivathini and his mother A3 Tmt.R.Bakkiyam during the check period 01.04.2013 to 31.12.2018 was gathered during the collection of information against the accused.

The accused A1 Tr.A.Asohan was employed as Executive Engineer in the office of the Commissioner, Salem City Municipal Corporation from 08.04.2010 to 07.03.2019 and City Engineer in the office of the Commissioner, Salem City Municipal Corporation from 08.03.2019 to till date and he is a public servant as defined u/s 2 (c) of the Prevention of Corruption Act, 1988 during the period of commission of offence.

The accused A1 Tr. A.Asohan, hails from a poor family. His father Tr.V.Arthanari was a weaver cum thread seller and died during the year 2012. His mother Tmt.R.Bakkiyam and wife Tmt.A.Parivathini were house wives.

It is gathered that the accused A1 Tr.A.Asohan, intentionally enriches himself illicitly in his name and in the name of his wife (A2) and his mother (A3), during the period of his public service in various places. Most of the acquisitive activities of the accused and his family members falls between 01.04.2013 to 31.12.2018 and hence it was chosen as tentative check period and during that period the accused, wife and his mother were found in possession of assets as detailed below:.

I)	Assets found in the name of A1 and in the name of his family members in form of house, house sites, bank balance and etc. at the commencement of the check period (i.e.) on 01.04.2013	Rs. 14,57,590-08
II)	Assets found in the name of the accused and his family members in form of houses, house sites, agricultural lands, Apartments and bank balance and etc. at the end of the check period (i.e.) on 31.12.2018	Rs. 3,30,07,403-20

III)	Income of the accused and his family members from known sources in form of monthly salary, pay and allowances, amount received from the sale of house sites etc. during the check period between 01.04.2013 to 31.12.2018	Rs. 1,22,51,349-00
IV)	Expenditure incurred by the accused and his family members during the check period between 01.04.2013 to 31.12.2018	Rs. 27,80,630-00
V)	Value of Assets acquired by the accused and his family members during the check period between 01.04.2013 to 31.12.2018	Rs. 3,15,49,813-00
VI)	Likely Savings of the accused and his family members during the check period between 01.04.2013 to 31.12.2018.	Rs. 94,70,719-00
VII)	Disproportionate Assets acquired by the accused during the check period between 01.04.2013 to 31.12.2018	Rs. 2,20,79,094-00

The available information makes out a prima facie case against the accused A1 Tr.A.Asohan, that he was in possession of pecuniary resources and properties in the name of his family members (wife and mother) to the tune of Rs.2,20,79,094/- which comes @ 180.21% (or) 180% during the check period, which is disproportionate to their known sources of income. Thereby, A1 had committed the offence of criminal misconduct by intentionally enriching himself illicitly during the period of his duty and others (wife and mother of A1) had abetted him to commit the said offence by acquiring the assets through the resources of A1.

Therefore, today 29.04.2021 at 11.00 hrs, I registered a case in Salem V&AC Cr. No 8/AC/2021 against A1 Tr.A.Asohan for commission of the offence punishable u/s 13 (2) r/w 13 (1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended by the Prevention of Corruption (Amendment) Act, 2018 and his wife A2 Tmt.A.Parivathini and A3 Tmt.R.Bakkiyam, abetted the above said commission of the offence, punishable u/s 12 of the Prevention of Corruption Act, 1988 as amended by the Prevention of Corruption (Amendment) Act, 2018.

The original FIR is submitted to the Hon'ble court of the Special Judge for Trial of Cases under the Prevention of Corruption Act, Salem District and a copy of the FIR is sent to the Superintendent of Police, Vigilance & Anti-Corruption, Western Range issuing order u/s 17 of the Prevention of Corruption Act, 1988 to investigate the case and authorization u/s 18 of the said Act to inspect bankers books in relation to the accounts of A1 and his family members.

*N. Narendiran 29.04.2021*  
**(N.NARENDIRAN),**  
Inspector of Police,  
Vigilance and Anti-Corruption,  
Salem.